

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, MARCH 23, 1900.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899.]

TAKE notice, that unless within three months from the 26th day of February, 1900, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before me at the Ratnapura Kachcheri and make claim to the said lands or any of them or to some interest therein :

I, Evan Maberly Durand Byrde, Government Agent of the Province of Sabaragamuwa, in pursuance of the powers in me vested by Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899, shall declare by writing under my hand that the said lands or such of them, to which no claim has been made, are the property of the Crown.

EVAN M. BYRDE, Government Agent.

Description of Lands referred to.

The following lots appearing in the following preliminary plans :— Preliminary plan 580.

Table with columns: Lot, Name of Land, Extent (A. R. P.). Rows include Wilagodahena, Hewadurayagehena, and various preliminary plans (410, 580).

situate in the village Kendangomuwa in the Palle pattu of the Kuruwiti korale, in the District of Ratnapura, in the Province of Sabaragamuwa, containing in extent 772 acres and 26 perches, as described in the annexed plan, and bounded as follows : on the north by Kekulaliyadda claimed by Ekneligoda Dissawa, Kekulaliyaddahena claimed by Ekneligoda Dissawa, Andagahahena claimed by P. Patirannaya, Hurigahahena claimed by Ukkuhami and others, Galapolahena claimed by I. Ukkuhami and others, Binhumbahahena claimed by I. Ukkuhami and others, Binwalahena claimed by H. W. Dingirihami and others, Millagahahena claimed by M. Mohottihami, Millagahahenawatta claimed by M. Lamaetena, alias village boundary between Kendangomuwa, and Bopetta, Panawala, and Madugammuna villages ; on the east by Kadirandola, Ketayangalagawahena claimed by T. Punchimahatmaya, Pallekandawatta claimed by Alutgamagejayatuhami and others, Ketayangalagawahena, Hapugahadeniya claimed by T. Punchimahatmaya ; on the south by Buluahenawatta claimed by Malkokulago Ukkuetana, Yakdehikumburadeniya claimed by Patirambage Appuhami, Yakdehikumbura claimed by Patirambage Appuhami, Ketayangalagawahena, Bissodola, Elaowitakumbura claimed by E. Kirihatana and others, Elawilakumbura claimed by Eheliyagoda Korala, Bandarapathadeniya claimed by M. Siriya and others, Imbihettigegodellawatta claimed by W. Mawua Levvai, Veralupe claimed by T. Kiri Banda, Wila-amuna claimed by Eheliyagoda Korala, lot No. 95 in preliminary plan No. 410 called Wilakumbura claimed by Madugedara Siriya and others ; and on the west by lot 73 in preliminary plan No. 410 called Wilagodawatta claimed by Iddamaligoda Assenda Naide and others, a water-course, lot No. 69 in preliminary plan No. 410 called Totupolakumbura claimed by Hatankira and others, lot No. 68 in preliminary plan No. 410 called Alutwatta claimed by E. Kirihatana and others, lot No. 67 in preliminary plan No. 410 called Wickramayadeniya claimed by Murukuwa and others, lot No. 69 in preliminary plan No. 410 called Totupolakumbura claimed by Hatankira and others.

[Excluding lot No. 66 in preliminary plan No. 410 called Appulamayawatta claimed by Appulamaya, Ukkuwa, and others, included within these boundaries.]

විෂි 1900 ක්වූ පෙබරවාරි මස 26 වෙනි දින පටන් කුන්මාසයක් ඇතුලතදී, මෙහි පහත සඳහන්වන ඉඩම්වලට නොහොත් ඉන් එකකට නොහොත් වැඩිගන්නකට සම් අයිතිවාසිකමක් තිබෙන අයෙක් සිටින්නම්, මතු රත්නපුරේ කච්චේරියේදී මා ඉදිරිපිටට පැමිණ ඉහත සඳහන් ඉඩම්වලට නොහොත් ඉන් කොසියම් එකකට නොහොත් ඊට ඇති සම් කිසි අයිතිවාසිකමකට ඉල්ලීමකට නොසිටියොත්, සබරගමුවදිසාවේ ආණ්ඩුවේ ඒජන්තාධිපතිවරයාගේ වන ඉඩක් මෙබද්දි ඔරන්ති බාර්ඩ් සහ මා විසින් විෂි 1897 ක්වූ අවුරුද්දේ නොමැර එකේ ආඥාපණයෙන් සහ විෂි 1899 ක්වූ අවුරුද්දේ නොමැර එකේ ආඥාපණයෙන් මට ලැබී තිබෙන බලය ප්‍රකාර, ඉහත සඳහන් ඉඩම් එක්කෝ එයින් අයිතිවාසිකමක් ගෙණහැර දක් වන්නට නොයෙදුන සෑම ඉඩමම රජයන්තක ඉඩම් හැරීමට මගේ අතින් ලියා ප්‍රකාශ කරනට යෙදෙන බව මෙයින් දැනුම් දුන්නා ඇත.

ඉවුන් ඇම්. බාර්ඩ්, ආණ්ඩුවේ ඒජන්ත විමස. ඉඩම්වල නොරතුරු.

සබරගමුවදිසාවට අයිති රත්නපුරේ දිස්ත්‍රික්කේ කුරුවිටිකෝරලේ පල්ලේපත්තුවේ කුන්දන්ගොමුව සහ ගම තිබෙන මේ සමග අමුණාපු සහතික සිතියමේ පෙනෙන අක්කර 772, රූකි 0, පර්චස් 26 විසාලකම ඇති මෙහි පහත සඳහන්කරන බිම් කච්චේරියට මාසිමි. —ලකුරට එක්කැලියොඩ් දිසාමහත්මයා අයිතිකම් කිසන කැකුලියේදී, එක්කැලියොඩ් දිසාව අයිතිකම් කිසන කැකුලියේදීද මේ, පි. පර්දන්තැගේ අයිතිකම් කිසන අදහසගේන, ලක්කුහාමි සහ තවත් අය අයිතිකම් කිසන හුරිගහගේන. මෙළු. ලක්කුහාමි සහ තවත් අය අයිතිකම් කිසන ගලපොල ගේන, මෙළු. ලක්කුහාමි සහ තවත් අය අයිතිකම් කිසන ඩික්කුමා ගේන, එළු. ඩබ්ලිව්. ඩික්කිරිහාමි සහ තවත් අය අයිතිකම් කිසන බිත්වල ගේන, ඇම්. මොනොවිටිහාමි අයිතිකම් කිසන මිල්ලගහගේන, ඇම්. ලමාච්චනා අයිතිකම් කිසන මිල්ලගහගේන වත්තන්ග, නොහොත් කුන්දන්ගොමුවටත්, බෝපැත්ත සහ පනාවල සහ මඩගම්මන ගම්වලට අනරේ තිබෙන ගම්මාලමද ; නැගෙනහුරට කදිරන්දෙල පි. පුත්චිමහත්මයා අයිතිකම් කිසන කැටයන්ගලගාවා ගේන, අළුත්ගමගේ පස්කුහාමි සහ තවත් අය අයිතිකම් කිසන පල්ලේපත්තුවේ වත්ත, කැටයන්ගලගාවා ගේන, පි. පුත්චිමහත්මයා අයිති කම් කිසන පපුගහදෙහිස ; දකුනට මල්කැකුලියාගේ ලක්කුච්චනා අයිතිකම් කිසන බුළුවගේනවත්ත, පරිච්චගේ අප්පුහාමි අයිතිකම් කිසන සන්දෙහි කුමුරේදෙහිස, පරිච්චගේ අප්පුහාමි අයිතිකම් කිසන සන්දෙහිකුමුර ; කැටයන්ගලගාවා ගේන, ඩිකෝදෙල, ඊ. කිරිභතනා සහ තවත් අය අයිතිකම් කිසන අලුවිටිව කුමුර, ඇහැලියොඩ් කෝරල අයිතිකම් කිසන අල විලකුමුර, ඇම්. සිරියා සහ තවත් අය අයිතිකම් කිසන බන්ධාරපොත්දෙහිස, ඩබ්ලිව්. මාවලලෙව්ගේ අයිතිකම් කිසන ඉඩ් කෙට්ටිගේ ගොඩැල්ල, විකිරිබන්ඩා අයිතිකම් කිසන වෙරළපේ, ඇහැලියොඩ්කෝරල අයිතිකම් කිසන විලකුමුර, මඩගොදර සිරියා සහ තවත් අය අයිතිකම් කිසන විලකුමුර කිසන නොමැර 410 දරණ පැලැන කඩදැසියේ පෙහිසන නොමැර 95 දරන බිම්කච්චිය ; බන්ධාරගුරට ඉදමල්ලියොඩ් අසමුද්‍ර නයිදේ සහ තවත් අය අයිතිකම් කිසන විලගොඩවත්ත කිසන නොමැ

அரசினிதமி கிணை யொடுபொரு ளுந் திணை யொடுமீ 410 டர்ண் பரூண கமிடிசீசெ பசயீணை யொடுமீ 69 டர்ண விமீகரி
 சீ, சீ. கிரிணகணை சக நவீன் டர்ண் அரசினிதமி கிணை டர்ண் பரூணகமிடிசீசெ பசயீணை
 யொடுமீ 68 டர்ண விமீகரிசீ, இரணகமிடி சக நவீன் டர்ண் அரசினிதமி கிணை பீணுமீயுடுசீசீ கிணை யொடுமீ 410 டர்ண
 பரூண கமிடிசீசெ பசயீணை யொடுமீ 67 டர்ண விமீகரிசீ, கணைகரி சக நவீன் டர்ண் அரசினிதமி கிணை யொடுபொரு ளுந்
 திணை யொடுமீ 410 டர்ண பரூண கமிடிசீசெ பசீ சக யொடுமீ 69 டர்ண விமீகரிசீசீ.

[ஓகண சடுகணைகரிபு லுசீசீவீருடு மீடிபீ, டர்ண்புருமீ, ருணகமிடி சக நவீன் டர்ண் அரசினிதமி கிணை டர்ண் பரூணகமிடிசீசெ பசயீணை
 யொடுமீ 410 டர்ண பரூண கமிடிசீசெ பசயீணை யொடுமீ 66 டர்ண விமீகரிசீசீ டர்ண்கரி.]

சீசீசீ.	யொ.	ஓடுமீ நவீ.	டர். ப.
580	U 72	பீருமீயுடுசீசீ	36 1 13
"	U 72½	பீ	8 1 24
"	Y 72	யெடுபுடுசீசீ	357 3 4
"	Y 72¼	பீ	12 0 0
"	Y 72½	பீ	9 2 36
"	Z 72	யெடுபுடுசீசீ	0 0 35
"	A 73	கரிணைகரி	0 0 22
"	B 73	புருணைகரி	2 3 29
"	C 73	பீசுடுசீசீ	340 3 0
"	D 73	கரிணைகரி	2 0 37
"	E 73	புருணைகரி	1 1 0
410	74	பீருமீயுடுசீசீ	0 1 26
			772 0 26

1900 ம் வரு மரிமரிதம் 26 ன் தேதியிலிருந்து மூன்று மரிசுதுள்ளே இதிலே பின்னர்ச்சொல்லப்
 படும் கரிணைகரிமீ அல்லது அதில் ஒன்றுக்கு அல்லது அதிகத்துக்கு ஏதும் உடற்கையுள்ளவர்களை உரித்துப்
 பசுபவர்கள் யாருமண்டரிணை, அவர்கள் இரணகரிபுரி கச்சரிமீயிலே ணக்கு மூன்பாகத் தெரிபட்டுக் குரித்த
 கரிணைகரிக்கு அல்லது அதில் ஒன்றுக்கு அல்லது அதிலே யாதும் உடற்கைக்கு உரித்துண்டென்ச் சரித்தரிணை
 ணரி, இவரிணை மபரிணி டுபுணை ட் பரிட் சப்பரிசுமூவை மரிசுணைத்து அரிசரிட்டு ணசென்று ளுசரி நரிண் 1897 ம்
 வரு 1 ம் இலக்கக் சட்டத்தரிணை 1899 ம் வரு-த்து 1 ம் இலக்கக் கட்டரிணைச்சட்டத்தரிணை 1899 ம் இலக்கக் கட்டரிணை
 ட்டுள்ள தத்துவங்களரிணை பரிசுரிமீ உரித்துப்பசுபபரிடரிணை குரித்த கரிணைகரி மூடுகரிமீயுதுணை ணன்று
 டைய கையொப்பத்தரிணை ணுத்தரிணை வெரிணைப்படுத்துவென் ணன்பரை அரிந்துகரிணைகரி.

ணவரிண் எம். பரிட்,
 அரிசரிட்டு ணசென்று.

சட்டமரி கரிணைகரி.


சப்பரிசுமூவை மரிசுணை இரணகரிபுரி தரிணைகரிசுசரிசரிந்த குறுவரிமீக்கரிணை பரிணைப்பத்துவரிமீயில்
 கரிணைகரிமூவை ணன்று கரிமரித்தில் இருக்கும் இத்தரிணைத்தரிணைகரி பரிதரிமபட்டத்தில் கரிணைகரி 772 ண்கரிமூ
 26 பரிச்சல் வரிசரிமூரிணை இதரிண் கரிண் கரிணைகரிணை எல்லை :-

வட்டுக்கு-ணகரிணைகரிமரி தரிசரிமகரிமரிமரி உரித்துப்பசுமூ கெக்குலரிமீயுது, ணகரிணைகரிமரி தரிசரிவை உரித்
 துப்பசுமூ கெக்குலரிமீயுதுதேகரிணை, பீ. பத்தரிணைகரிமரி உரித்துப்பசுமூ அந்தகரிணைகரி, உக்குகரிமரிமூ சரிமூ
 உரித்துப்பசுமூ குரிணைகரிணை, ஐ. உக்குகரிமரிமூ சரிமூ உரித்துப்பசுமூ கரிணைகரிமூகரிணை, ஐ. உக்குகரிமரிமூ
 சரிமூ உரித்துப்பசுமூ பரிணைகரிமூகரிணை, ணச. டரிணை. டுக்கரிமரிமூ சரிமூ உரித்துப்பசுமூ பரிணைகரிணை,
 எம். மரிசுடுகரிமரி உரித்துப்பசுமூ பரிணைகரிணைவரித்த, அல்லது கரிணைகரிமூவை, பரிபரிணை, பரிணைகரி,
 மட்டுமரிணை ணன்று கரிமரிணைகரிமூகரிமூகரிமூ, அலுத்தகரிமூ ஐயுதுகரிமரிமூ சரிமூ உரித்துப்பசுமூ பரிணைகரிணை
 துப்பசுமூ கெட்டரிணைகரிமூகரிமூ, அலுத்தகரிமூ ஐயுதுகரிமரிமூ சரிமூ உரித்துப்பசுமூ பரிணைகரிணை
 து, கெக்குலரிமீயுதுகரிமூகரிமூ, டு. பரிசுடுகரிமூகரிமூ உரித்துப்பசுமூ கப்புகரிமூகரிமூ; தெருகு-மூல்கெக்குலரிமீ
 உக்குகரிமூ உரித்துப்பசுமூ பரிணைகரிணைவரித்த, பரிணைகரிமூ அப்புகரிமூ உரித்துப்பசுமூ யகரிணைகரிமூபரிணை
 கரிமூ, பரிணைகரிமூ அப்புகரிமூ உரித்துப்பசுமூ யகரிணைகரிமூபரிணை, கெட்டரிணைகரிமூகரிமூ, வரிசரிமூ, ண. கரி
 கரிணைகரிமூ சரிமூ உரித்துப்பசுமூ அலுதுவரிமூபரி, கரிமூகரிமூகரிமூ உரித்துப்பசுமூ எல்வரிமூ
 மூபரி, எம். கரிமூரிமூ சரிமூ உரித்துப்பசுமூ வரிணைகரிமூபரி, டரிமூ. மரிமூலரிமூகரிமூ உரித்துப்பசு
 மூ இம்பரிசுடுகரிமூகரிமூகரிமூ, பீ. டுக்கரிமூகரிமூ உரித்துப்பசுமூ வரிமூகரிமூ, கரிமூகரிமூகரிமூ உரித்து
 பரிணைகரிமூ வரிமூ, மரிசுடுகரிமூ கரிமூரிமூ சரிமூ உரித்துப்பசுமூ வரிமூகரிமூபரி ணன்று 410 ம் இலக்கப்பரி
 தில் கரிணைகரி 95 ம் இலக்கப்பரிமூ கரிணை; மரிசுடு-இதரிமூகரிமூ அரிசரிந்தரிமூ சரிமூ உரித்துப்பசுமூ
 வரிமூகரிமூ வரிமூ 410 ம் பரிட்டில் கரிணைகரி 73 ம் இலக்கப்பரிமூ ரிமூ, ரீரிவரிமூகரிமூ, கரிணை கரி
 வரிமூ சரிமூ உரித்துப்பசுமூ தெரிமூரிமூபரிமூபரி ணன்று 410 ம் இலக்கப்பரிமூ கரிணைகரி 69 ம் இலக்கம்
 பரிமூ கரிணை, ண. கரிமூரிமூ சரிமூ உரித்துப்பசுமூ அலுதுவரிமூ 410 ம் இலக்கப்பரிமூ கரிணைகரி
 63 ம் இலக்கப்பரிமூ கரிணை, மூறுக்குவரிமூ சரிமூ உரித்துப்பசுமூ வரிமூரிமூகரிமூ ணன்று 410 ம் இலக்கப்
 பரிமூ கரிணைகரி 67 ம் இலக்கம் பரிமூ ரிமூ, கரிணைகரிமூ சரிமூ உரித்துப்பசுமூ தெரிமூரிமூபரிமூபரி
 ணன்று 410 ம் இலக்கப்பரிமூ கரிணைகரி 69 ம் இலக்கம் பரிமூ ரிமூ.

[மேல்கரிமூ எல்லைகரிணைகரிமூ அப்பரிமூரிமூ உக்குவரிமூ இரிணை சரிமூ உரித்துப்பசுமூ அப்பரிமூ
 யரிமூவரித்த ணன்று 410 ம் இலக்கப்பரிமூ கரிணைகரி 66 ம் இலக்கம் பரிமூ கரிணைகரிமூ தரிமூ.]

பரிட்டரிண்	இல.	இல.	கரிணைகரிமூ பெயரி.	டர். ப.
580	U 72	வரிமூகரிமூகரிமூ	36 1 13	
"	U 72½	பீ	8 1 24	
"	Y 72	கரிமூரிமூகரிமூ	357 3 4	
"	Y 72¼	பீ	12 0 0	
"	Y 72½	பீ	9 2 36	
"	Z 72	கரிமூரிமூகரிமூகரிமூ	0 0 35	
"	A 73	கரிணைகரிமூகரிமூ	0 0 22	
"	B 73	வரிமூரிமூகரிமூகரிமூ	2 3 29	
"	C 73	வரிசரிமூகரிமூ	340 3 0	
"	D 73	கரிணைகரிமூ	2 0 37	
"	E 73	கரிமூரிமூகரிமூ	1 1 0	
410	74	வரிமூகரிமூகரிமூ	0 1 26	
			772 0 26	

மரிமூரிமூ ... 772 0 26



Situation : Kendangomuwa village in Palle pattuwa of Kuruwiti korale. Preliminary plan 580.

Lot.	Name of Land.	Extent.	
		A.	R. P.
U 72	Wilagodahena	36	1 13
U 72 $\frac{1}{2}$	Do.	8	1 24
Y 72	Hewadurayagehena	357	3 4
Y 72 $\frac{1}{2}$	Do.	12	0 0
Y 72 $\frac{3}{4}$	Do.	9	2 36
Z 72	Hewadurayagehenadeniya	0	0 35
A 73	Nekathadeniya	0	0 22
B 73	Balahamigehehenadeniya	2	3 29
C 73	Bisodolahena	340	3 0
D 73	Kukmaldeniya	2	0 37
E 73	Uraketuamadeldeniya	1	1 0
PP 410	Wilagodahena	0	1 26
PP 410	Appulamayawatta	0	3 31

S. J. C. MORE,
Surveyor-General's Office,
Colombo, October 2, 1899.